

CIN: L15421TN1960PLC004255

August 31, 2022 Chennai

To M/s. Bombay Stock Exchange Ltd., Floor No. 25, PJ Towers, Dalal Street, Mumbai- 400 001

**Scrip Code**: 500016 **ISIN**: INE957C01019

Dear Sir/ Madam,

Sub: Newspaper Advertisement - 60th Annual General Meeting (AGM) of the Company

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith the copies of newspaper advertisements confirming despatch of Notice of the  $60^{\rm th}$  AGM along with the Annual Report for the financial year 2021-2022 as published today i.e., August 31, 2022 in the following newspapers:

- a. Financial Express (All India edition) in English language and
- b. Makkal Kural (Tamil Nadu edition) in Tamil language.

This disclosure will be hosted on the Company's website at www.arunahotels.com

This is for your information and record.

Thanking you,

Yours Sincerely,

for ARUNA HOTELS LIMITED

K LAKSHMI

**COMPANY SECRETARY & COMPLIANCE OFFICER** 

Encl: a/a

**FINANCIAL EXPRESS** 



### **ARUNA HOTELS LIMITED**

Corporate Identification Number (CIN): L15421TN1960PLC004255

Registered Office: "Aruna Centre" 145, Sterling Road, Nungambakkam, Chennai 600034 Tel: 044-2530 3404; E-mail: directorsaruna@gmail.com, Website: www.arunahotels.com

### NOTICE OF THE 60TH ANNUAL GENERAL MEETING OF ARUNA HOTELS LIMITED, E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that the 60th Annual General Meeting ("AGM/Meeting") of the Members of Aruna Hotels Limited ("the Company") will be held on Friday, the 23" Day of September, 2022 at 10.00 a.m. (IST) through Video Conferencing / Other Audio-Visual Means ("VC/OAVM") to transact the businesses set out in the Notice of the AGM. In compliance with the applicable provisions of the Companies Act, 2013 and rules made there under, read with General Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No.17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020 and Circular no. 02/2021 dated January 13, 2021 Circular No. 19/2021 dated December 08, 2021 and 21/2021 dated December 14, 2021 respectively and General Circular No. 02/2022 dated May 05, 2022 and Securities and Exchange Board of India Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, SEBI Circular No: SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 (collectively referred as relevant Circulars) has allowed companies to hold AGM through VC/OAVM without the physical presence of the Members at a common venue. The Company has sent the Notice of AGM along with the Annual Report for the Financial Year 2021-2022 on August 30, 2022 through electronic mode only, to those members whose email IDs are registered with the Company/Depositories. These documents are available on the website of the Company at www.arunahotels.com and also on the website of Central Depository Services (India) Limited ('CDSL'), the Service Provider for VC/OAVM and remote e-Voting facility at www.evotingindia.com. Additionally, the Notice of AGM along with Annual Report will also be available on the website of the Stock Exchange on which the securities of the Company are listed, i.e., BSE Limited at www.bseindia.com.

Members can join and participate in the AGM only through VC/OAVM. The instructions for joining the AGM and the manner of participation in the remote e-Voting or casting vote through e-Voting system during AGM, by the shareholders holding shares in dematerialised form, physical form and by shareholders who have not registered their email addresses are provided in the AGM Notice.

Members participating through the VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Companies Act, 2013. Remote e-Voting:

In compliance with Section 108 of the Companies Act, 2013 ("the Act") read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, Secretarial Standards-2 on General Meetings, issued by the Institute of Companies Secretaries of India ("ICSI") and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('SEBI Listing Regulations'), Members are provided with the facility to cast their vote through remote e-Voting in respect of the businesses to be transacted at the meeting as detailed in the Notice of AGM. For this purpose, the Company has appointed CDSL for facilitating voting through electronic means. The detailed instructions for remote e-Voting are given in the Notice of the AGM. Members may note the following in this regard:

### Members may note the following in this regard:

The Remote e-Voting facility will be available during the following period:

| Date & Time of commencement of | Tuesday, September 20, 2022  |
|--------------------------------|------------------------------|
| remote e-Voting                | from 9.00 a.m. (IST)         |
| Date & Time of conclusion of   | Thursday, September 22, 2022 |
| remote e-Voting                | till 5.00 p.m. (IST)         |

- The remote e-Voting module shall be disabled by CDSL for voting thereafter and Members will not be allowed to vote electronically beyond the said date and time. Once the vote on a resolution has been cast by the Member, he/she shall not be allowed to change it subsequently or cast his/her vote again;
- Mr. M. Damodaran of M/s M. Damodaran& Associates LLP, Practicing Company Secretaries, Chennai, has been appointed as the Scrutinizer to scrutinize the voting during the AGM and remote e-voting process in a fair and transparent manner;
- The voting rights of the Members shall be in proportion to the equity shares held by them in the paid-up equity share capital of the Company as on Friday, the 16th day of September, 2022, ('Cut-Off Date'). The facility of remote e-Voting shall also be made available during the Meeting and the Members attending the Meeting. who have not already cast their vote by remote e-Voting shall be able to exercise their rights during the Meeting;

- A person whose name is recorded in the Register of Members / Register of Beneficial Owners as on the Cut-Off Date only shall be entitled to avail the facility of
- The Members who have cast their votes by remote e-Voting prior to the AGM may also attend/participate in the AGM through VC/OAVM, but shall not be entitled to

remote e-Voting before or during the AGM;

- Any person, who acquires shares of the Company and becomes Member of the Company after the date of electronic dispatch of the 60° AGM Notice, and holds shares as on the Cut-Off Date i.e. September 16, 2022 may obtain the Login ID and Password by sending a request at helpdesk.evoting@cdslindia.com;
- In case of any queries or issues, regarding attending AGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free number at 1800 22 55 33.
- All grievances connected with the facility for voting by electronic means may be addressed to (i) Mr. Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited (CDSL), A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East) Mumbai-400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call at toll free number at 1800 22 55 33 (ii) MCS Share Transfer Agent Limited (Registrar and Share Transfer Agent RTA) at Tel. Nos.: 022-28476021/6022 and at the designated Email-ID at helpdeskmum@mcsregistrars.com or (iii) the Company on Email-ID:
- However, if he/she is already registered with CDSL for remote e-Voting, then he/she can use his/her existing User ID and password for casting the votes.

#### Registration of email addresses:

Members who have not yet registered their email addresses are requested to follow the process mentioned below for registering their email addresses and to receive Notice of AGM and Annual Report electronically and receive login ID and password for

| For Physical<br>Shareholders | Kindly send a request to MCS Share Transfer Agent Limited (MCS),<br>Registrar and Share Transfer Agent (RTA) at helpdeskmum@<br>mcsregistrars.com providing their name, folio number, scanned copy<br>of the share certificate (front and back), self-attested scanned copy<br>of the PAN card and self-attested scanned copy of Aadhaar card) in<br>support for registering e-mail address. |
|------------------------------|--|
|                              | Kindly provide Demat account details (CDSL-16 digit beneficiary ID or  |

[NSDL - 16 digit DPID+CLID), Name, Client Master or copy of Consolidated Account Statement, PAN (self-attested scanned copy of For Demat the PAN card), AADHAAR (self-attested scanned copy of the Shareholders AADHAAR card) to their DP only, as per the process advised by their DP. The registered email address will also be used for sending future communications.

Book Closure: Pursuant to Section 91 of the Companies Act, 2013 and the Rules framed thereunder and Regulation 42 of the SEBI Listing Regulations, the Register of Members and Share Transfer Books will remain closed from Saturday, September 17, 2022 to Friday, September 23, 2022 (both days inclusive) for the purpose of 60° AGM.

Members may kindly note that the 60" AGM of the Company is being held through VC/OAVM and in accordance with the MCA circulars / SEBI Circular, the physical attendance of Members has been dispensed with, hence the facility of appointment of proxies will not be available to the Members for attending the AGM.

The Company has also published a Communication on 27.08.2022 to facilitate the updation of E-mail IDs by members who have not already register the same. Please keep your E-mail ID registered with the Company / your Depository Participant to receive timely communication

> For and on behalf of ARUNA HOTELS LIMITED

Place: Chennai Date: 30.08.2022

K. Lakshmi Company Secretary and Compliance Officer

### Himadri Speciality Chemical Ltd

CIN: L27106WB1987PLC042756 Regd. Office: 23A, Netaji Subhas Road, 8" Floor, Kolkata - 700 001 Corp. Office: 8, India Exchange Place, 2rd Floor, Kolkata - 700 001

Ph No: 91-033-22309953/ 22304363 Fax: 91-033-22309051, Website: www.himadri.com-

### NOTICE TO THE MEMBERS

- Notice is hereby given that the 34" Annual General Meeting (AGM) of the Members of Himadri Speciality Chemical Ltd is scheduled to be held on Wednesday, 28 September 2022 at 04:00 p.m. (IST) through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") read with General Circula Nos. 14/2020, 17/2020, 20/2020, 02/2021 and 02/2022 dated 8" April, 2020, 13" April, 2020 5" May, 2020, 13" January, 2021 and 5" May, 2022 respectively issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated 12" May, 2020, 15" January, 2021 and 13" May 2022 respectively issued by the Securities and Exchange Board of India ("SEBI Circulars"), without the physical presence of the Members at a common venue. Hence Members can attend and participate in the AGM through VC/OAVM facility only.
- In Compliance with the above circulars, soft copies of the Notice of the 34th AGM and the Annual Report of the Company for the year ended 31 March 2022 ("Annual Report") will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Company/ Company's Registrar & Share Transfer Agent (RTA) i.e. M/s S. K. Infosolutions Pvt Ltd or with their respective Depository Participants ("Depository"). The instructions for joining the 34" AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the e-voting system during the 34" AGM are provided in the Notice of the 34" AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. The Notice of the 34" AGM and the Annual Report will also be available on the website of the Company i.e. www.himadri.com and websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and the AGM Notice will also be available on the website of National Securities Depository Limited (NSDL) (Agency for providing the Remote e-Voting facility) at <a href="https://www.evoting.nsdl.com">www.evoting.nsdl.com</a>.
- Members holding shares in physical mode who have not yet registered/updated their email addresses with the Company/ Depository can obtain Notice of the 34" AGM, Annual Report and/or login details for joining the 34" AGM through VC/OAVM facility including e-voting, by sending scanned copy of the following documents by email to investors@himadri.com or, Company's Registrar and Share Transfer Agent email id at skcdilip@gmail.com
- A signed request letter mentioning your name, folio number and complete address; Self-attested scanned copy of the PAN Card; and
- Self-attested scanned copy of any document (such as AADHAR Card, Driving Licence, Election Identity Card, Passport) in support of the address of the Member as registered with the Company.
- Members holding shares in physical mode who have not registered their email address wit the Company can get the same registered by sending an email requesting for updation/ registration of mail id with a copy of PAN card and mentioning folio number to the Company's email id at investors@himadri.com or; Company's Registrar and Share Transfer Agent email id at skcdilip@gmail.com
- Members holding shares in physical form who have not yet updated their mandate for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service or any other means ("Electronic Bank Mandate"), can register their Electronic Bank Mandate to receive dividends directly into their bank account electronically, by sending an email investors@himadri.com or, Company's Registrar and Share Transfer Agent email id a
- However, In case the Company is unable to transfer the dividend entitlements directly through the RBI approved electronic mode(s), the Company shall dispatch the Dividend Warrants/Demand Draft to such members.
- Members holding shares in Demat form are requested to update their email address Electronic Bank Mandate with their Depository.
- shareholders w.e.f. 1 April 2020 and the Company is required to deduct tax at source from dividend paid to shareholders at the prescribed rates. For the prescribed rates for various categories, the shareholders are requested to refer to the Finance Act, 2020 and amendments thereof. The shareholders are requested to update their PAN with the Company/ Registrar & Share Transfer Agent (in case of shares held in physical mode) and depositories (in case of shares held in demat mode). The details of TDS rate for each category of shareholders and necessary format of declarations is also available at the
- and to ascertain the names of Members who would be entitled to receive dividend, if approved at the ensuing AGM.

Place: Kolkata

Date: 30 August 2022

The above information is being issued for the information and benefit of all the Members of the Company in compliance with the applicable circulars issued by MCA and the SEBI.

For Himadri Speciality Chemical Ltd

Monika Saraswat

#### **CREST VENTURES LIMITED** CREST CIN: L99999MH1982PLC102697

Registered Office: 111, Maker Chambers IV, 11th Floor, Nariman Point, Mumbai – 400 021.

Telephone: 022 4334 7000 Fax: 022 4334 7002 Email Id: secretarial@crest.co.in Website: www.crest.co.in

#### NOTICE OF 40<sup>™</sup> ANNUAL GENERAL MEETING NOTICE is hereby given that the 40th Annual General Meeting ("AGM")

of the members of Crest Ventures Limited ("the Company") shall be held on Saturday, September 24, 2022 at 11:00 a.m. through Video Conferencing/Other Audio Visual Means ("VC/OAVM") only, to transact the businesses as set out in the Notice of the AGM. Pursuant to the General Circular No. 2/2022 dated May 5, 2022, and other circulars issued by the Ministry of Corporate Affairs read with the Securities and Exchange Board of India ("SEBI") Circular no. SEBI/HO/ CFD/ CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 ("Circulars"), the Company has e-mailed to all the members, Notice of AGM alongwith the Integrated Annual Report for the Financial Year 2021-22 on August 30, 2022 through electronic mode only to those members whose e-mail addresses are registered with the Company/Depositories/ Registrar and Share Transfer Agent. The requirement of sending physical copies of the Annual Report has been dispensed with. The Integrated Annual Report of the Company for the Financial Year

2021-22, inter alia containing the Notice and the Explanatory Statement of the AGM has been uploaded on the website of the Company at www.crest.co.in and can also be accessed from at relevant section of the website of the Stock Exchanges i.e. National Stock Exchange of India Limited ("NSE") and BSE Limited ("BSE") viz. www.nseindia.com and www.bseindia.com respectively. The AGM Notice is also available on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com.

# MANNER OF REGISTERING/UPDATING E-MAIL ADDRESSES:

- Members holding shares in physical mode and who have not updated their e-mail address with the Company are requested to update their e-mail addresses by submitting Form ISR-1 (available on the website of the Company www.crest.co.in) duly filed and signed along with requisite supporting documents to Link Intime India Private Limited at C-101, 247 Park, 1st Floor, L.B.S. Marg, Vikhroli (W), Mumbai – 400083;
- Members holding shares in dematerialised mode are requested to register/update their e-mail address with the relevant Depository UPDATION OF BANK ACCOUNT DETAILS FOR RECEIVING

# DIVIDEND:

For members who have not updated their bank account details for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service ("ECS") or any other means, may follow the instructions as given in the Notice of the AGM.

#### MANNER OF CASTING OF VOTE(S) THROUGH E-VOTING: Members can cast their vote(s) on the business as set out in the

Notice of the AGM through electronic voting system ("e-voting"). The manner of voting, including voting remotely ("remote e-voting") by Members holding shares in dematerialized mode, physical mode and for Members who have not registered their email address has been provided in the Notice of the AGM. Members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote electronically at the AGM.

# Members will be able to attend the AGM through VC/OAVM, through

JOINING THE AGM THROUGH VC/OAVM:

NSDL at www.evoting.nsdl.com. The information about login credentials to be used and the steps to be followed for attending the AGM are explained in the Notice of the AGM.

#### **BOOK CLOSURE, RECORD DATE AND CUT-OFF DATE** a) The Company has fixed Friday, September 16, 2022 as the

- 'Record Date' for determining entitlement of Members to dividend, recommended by the Board of Directors of the Company for the financial year 2021-22. The Register of Members and Share Transfer Books of the
- Company shall remain closed from September 18, 2022 to September 24, 2022 (both days inclusive).
- The dividend, if approved, will be payable to those members, whose name stands registered in the Company's Register of Members as on the Record Date. The Company has fixed **Friday**, **September 16, 2022** as the as
- Cut-off date for determining the members eligible to vote on all resolutions set out in the AGM Notice. Members are requested to carefully read the Notice of the AGM

and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting or voting at the AGM. By Order of the Board of Directors For Crest Ventures Limited

Place: Mumbai Namita Bapna CAPACITE TIMES TO SERVICE TO SERV

Reg Office: 605-607, Shrikant Chambers, Phase-I, 6th Floor, Adi, to R, K, Studios, Sion-Trombay Road, Mumbai - 400071 CIN:. L45400MH2012PLC234318; Telephone: +91 (22) 7173 3717; Facsimile: +91 (22) 7173 3733; Email: compliance@capacite.in; Website: www.capacite.in

#### PUBLIC NOTICE REGARDING 10™ ANNUAL GENERAL MEETING -REGISTER EMAIL ADDRESS

In furtherance of the Go-Green initiative of the Government and in the interest of the

Members the Company requests the members to register their email address particulars to enable the members to receive the Notice of the 10" Annual General Meeting, the Annual Report and other communications instantly in electronic form. This is informed that, in view of the outbreak of Covid-19 pandemic, the 10th Annual General Meeting ("AGM") of Capacit'e Infraprojects limited will be held on Monday, 26" September, 2022 at 11:30 A.M. (IST) convened through Video conference ("VC" Other Audio Visual Means ("OAVM") facility as per the provisions of the Companies Act, 2013 and rules framed there under and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circulars dated 8" April 2020, 13" April 2020, 5" May 2020, 28" September 2020, 28" December 2020 13" January 2021 and 5" May 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and Circulars dated 12<sup>th</sup> May 2020,15<sup>th</sup> January 2021 and 13<sup>th</sup> May 2022 issued by the Securities and Exchange Board of India ("SEBI Circulars"), have directed Companies to send Notice of AGM and Annual Report for the Financial Year 2021-2022 (Collectively referred to as "Annual Report") only by email to the members and other persons entitled whose email addresses are registered with the company / RTA Depository Participants (DP). Therefore please note that the members who have no provided their email addresses will not be able to get the Annual Report for the Financial Year 2021-2022. However the Annual Report will be made available on the Website of the Company www.capacite.in. stock exchange websites and KFin at

Members shall also note that the Company shall shortly make another Publication in connection with the Notice of its 10° AGM, intimating date, time and venue/mode, within the time permitted under the Companies Act, 2013 read with the aforesaid MCA Circular. Detailed procedure for the remote e-voting etc. on the business to be transacted at the AGM will be provided in the Notice thereof.

Members are hereby advised in their own interest to provide their email address for registration to the Company/ RTA/ DPs. The process of registering the same

| Physical Holding | Send a request to the Company's Registrar and Share Transfer Agent KFin Technologies Limited (formerly known as KFin Technologies Private Limited) at <a href="mailto:einward.ris@kfintech.com">einward.ris@kfintech.com</a> providing the following details:  (a) First/ Sole Shareholder's name (b) Registered Client ID / Folio Number (c) Address with PIN Code (d) Email Address (e) Permanent Account Number (PAN) (f) Contact Number Please provide self-attested copies of PAN card and address proof (Aadhar card/ voter ID card/ passport/ utility bill) |
|------------------|--|
|                  |  |

Yours Truly For CAPACIT'S INFRAPROJECTS LIMITED

Please contact your DP and register your Email address in your

demat account, as per the process advised by your DP

Date: 30<sup>th</sup> August, 2022

Demat Holding

Place: Mumbai

Company Secretary & Compliance Officer

### ASHIANA HOUSING LTD.

CIN: L70109WB1986PLC040864

Regd. Off.: 5F, Everest, 46/C, Chowringhee Road, Kolkata - 700 071 Head Off.: Unit No. 4 & 5, IIIrd Floor, Southern Park, Plot No. D-2 Saket District Centre, New Delhi -110 017 Website: www.ashianahousing.com

Email: investorrelations@ashianahousing.com

### PUBLIC NOTICE

This is to inform to all concerned that the company has received request along with necessary indemnity bond and affidavit from shareholder(s) of the company to issue duplicate share certificate in lieu of the lost share certificate, details of which is given herein below:

| Regd. Shareholder No.  | Certificate<br>No. | No.             | of<br>Share |
|------------------------|--------------------|-----------------|-------------|
| Hasmukh N Thakker 7765 | 1571               | 2909501-2911250 | 1750        |

any person who has objection on such issue, may lodge his objection within

15 days from the date of appearance of this advertisement to the company or its Registrar M/s. Beetal Financial & Computer Services Pvt. Ltd., Beetal House, 99, Madangir, Behind Local Shopping Centre, Near Dada Harsukh Dass Mandir, New Delhi-110 062. For Ashiana Housing Ltd.

Place: New Delhi Nitin Sharma Date: 30th August, 2022 (Company Secretary)

#### INFORMED TECHNOLOGIES INDIA LIMITED CIN L99999MH1958PLC011001

Regd. Office: 'Nirmal', 20th Floor, Nariman Point, Mumbal - 400021 Tel# +91 22 2202 3055/66 | Email: itil investor@informed-tech.com Website: www.informed-tech.com

#### NOTICE TO SHAREHOLDER

TRANSFER OF EQUITY SHARES OF THE COMPANY TO

**INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF)** NOTICE is hereby given that pursuant to the provisions of Section 124 (6) of the Companies Act, 2013, read with Rule 6 of the Investor Education And Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") the individual intimation letters have been dispatched by the Company at the latest available addresses to all the concerned shareholders, whose dividend from the F.Y. 2014-2015 and onwards have remained unpaid or unclaimed for seven consecutive years, giving them an opportunity to claim the dividends. All relevant details of such shareholders and the shares, which may fall due for transfer to IEPF, are provided on the Website of the Company (www.informed-tech.com). All concerned shareholders are requested to claim the unpaid/ unclaimed dividend amount(s) on or before November 29, 2022 or such other date as may be extended by regulatory, failing which their shares shall be transferred to IEPF Account as per procedure set out in the Rules, without any further notice. No claim shall lie against the Company in respect of any unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said Rules. To claim above unpaid dividend or in case you need any information/ clarification

Park, LBS Marg, Vikhroli (West), Mumbai - 400083. Tel 91-22-49186270, email: jepf.shares@linkintime.co.in. It may also be noted that the shares transferred to IEPF, including all benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority

please write to or contact our RTA; M/s. Link Intime India Pvt. Ltd., C-101, 247

after following the procedure prescribed under the Rules and same is available at IEPF website (www.iepf.gov.in). For Informed Technologies India Limited

Mumbai, August 30, 2022

Ms. Anita Pagare Company Secretary & Compliance Officer Membership No. A47696



CIN: L72900MH2004PLC146323

Sd/

Varsha Malkani

Registered Office: 4th Dimension, 3rd Floor, Mind Space, Malad (West) Mumbai- 400064. Tel.: +91-22-40337676; Fax: +91-22-40337650; Website: www.routemobile.com Contact Person: Mr. Rathindra Das, Group Head Legal, Company Secretary & Compliance Officer E-mail: complianceofficer@routemobile.com

POST BUYBACK PUBLIC ANNOUNCEMENT FOR THE ATTENTION OF EQUITY SHAREHOLDERS/ BENEFICIAL OWNERS OF EQUITY SHARES OF ROUTE MOBILE LIMITED ("COMPANY") UNDER THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (BUY-BACK OF SECURITIES) REGULATIONS, 2018, AS AMENDED This post buy-back public announcement ("Post Buyback Public Announcement") is being made in accordance with the provisions of Regulation 24(vi) of the Securities and

Exchange Board of India (Buy-back of Securities) Regulations, 2018, as amended ("Buyback Regulations") regarding completion of Buyback (as defined below). This Post Buyback Public Announcement should be read in conjunction with the Public Announcement dated June 29, 2022 and which was published on June 30, 2022 ("Public Announcement") issued in connection with the Buyback. The Capitalized terms used but not defined in this Post Buyback Public Announcement shall have the same meaning as assigned to such terms in the Public Announcement.

THE BUYBACK

- 1.1. Pursuant to the provisions of Sections 68, 69, 70, and all other applicable provisions, if any, of the Companies Act, 2013, as amended ("Companies Act"), the Companies (Share Capital and Debentures) Rules, 2014, as amended, ("Share Capital Rules"), the Companies (Management and Administration) Rules, 2014, as amended, ("Management Rules"), and Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, ("LODR Regulations"), to the extent applicable, and the provisions of the Buyback Regulations, Article 8.2 of the Articles of Association of the Company and pursuant to the resolutions passed by the board of directors of the Company (the "Board" or the "Board of Directors") at its meeting held on June 28, 2022 ("Board Meeting"), the Board approved the buyback of the Company's fully paid-up Equity Shares having face value of Rs. 10 (Indian Rupees Ten Only) each ("Equity Shares") at a price not exceeding INR 1,700 (Indian Rupees One Thousand Seven Hundred only) per Equity Share ("Maximum Buyback Price") and for an aggregate amount not exceeding INR 120,00,00,000 (Indian Rupees One Hundred Twenty Crore only) ("Maximum Buyback Size") from its shareholders/ beneficial owners of the Equity Shares excluding promoters, promoter group and persons who are in control of the Company, payable in cash via the "open market" route through stock exchange mechanism i.e., using the electronic trading facilities of the stock exchanges where the Equity Shares of the Company are listed i.e., BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") (collectively, "Stock Exchanges") under the Buyback Regulations and the Companies Act (the process being referred hereinafter as "Buyback").
- 1.2. The Maximum Buyback Size does not include any expenses incurred or to be incurred for the Buyback such as filing fees payable to SEBI, advisors' fees, Stock Exchanges' fee for usage of their platform for Buyback, brokerage, applicable taxes such as securities transaction tax, Goods and Services Tax, buyback tax, stamp duty, etc., public announcement publication expenses, intermediaries' fees, printing and dispatch expenses and other incidental and related expenses ("Transaction Costs").
- 1.3. The Maximum Buyback Size represents 9.95% and 7.31% of the aggregate of the total paid-up equity share capital and free reserves of the Company based on the latest audited standalone and consolidated financial statements of the Company as on March 31, 2022 respectively. The Buyback commenced on July 11, 2022 and closed on August 29, 2022 (both days inclusive).
- Till the date of closure of the Buyback, the Company has bought back 8,61,021 Equity Shares at an average price of INR 1393.69 (Indian Rupees One Thousand Three Hundred Ninety Three and Sixty Nine Paise only) per Equity Share for an aggregate consideration of INR 119,99,98,539.15 (Indian Rupees One Hundred Nineteen Crore Ninety Nine Lakh Ninety Eight Thousand Five Hundred Thirty Nine and Fifteen Paise only) excluding Transaction Costs which represents 99.99988%% of the Maximum Buyback Size.
- 1.6. The Buyback Committee constituted by the Board decided to close the Buyback with effect from closing of trading hours of August 29, 2022 and intimated the Stock Exchanges on August 29, 2022.
- 2. DETAILS OF THE BUYBACK
- 2.1 8,61,021 Equity Shares (representing 1.37% of pre-Buyback outstanding Equity Shares of the Company) were bought back under the Buyback at an average price of INR 1393.69 (Indian Rupees One Thousand Three Hundred Ninety Three and Sixty Nine Paise Only) per Equity Share. The price at which the Equity Shares were bought back was dependent on the price quoted on the Stock Exchanges. The highest price at which the Equity Shares were bought back was INR 1556.49 (Indian Rupees One Thousand Five Hundred Fifty Six and Forty Nine Paise Only) per Equity Share while the lowest price was INR 1230.13 (Indian Rupees One Thousand Two Hundred Thirty and Thirteen Paise Only) per Equity Share. These prices are based on contract notes issued by Edelweiss Securities Limited ("Company's Broker") and exclude
- 2.2 The total amount utilised in the Buyback is INR 119,99,98,539.15 (Indian Rupees One Hundred Nineteen Crore Ninety Nine Lakh Ninety Eight Thousand Five Hundred Thirty Nine and Fifteen Paise only) excluding the Transaction Costs which represents 99.99988% of the Maximum Buyback Size.
- The pay-out formalities shall be completed as per settlement mechanism with the Stock Exchanges. The Company has extinguished 6,37,755 equity Shares till date and the Company is in the process to extinguish 2,23,266 Equity Shares bought back till date.
- All Equity Shares bought back were in the demat segment from the Stock Exchanges. No physical shares were accepted or bought back in the Buyback. As the Buyback was done from the open market through the Stock Exchanges, the identity of shareholders from whom Equity Shares exceeding 1% of the total Equity Shares was bought in the Buyback is not known.
- CAPITAL STRUCTURE AND SHAREHOLDING PATTERN
- 3.1 The capital structure of the Company as on June 24, 2022, as disclosed in the Public Announcement ("Pre-Buyback") and as on August 30, 2022 ("Post Buyback") is

| Particulars  | Pre-Buyback<br>(in INR)                 | Post Buyback*<br>(in INR)   |
|--|---|---|
| Authorised share capital:                          | (************************************** | - Annual |
| 100,000,000 Equity Shares of INR 10 each           | 1,000,000,000                           | 1,000,000,000   |
| Issued, subscribed and fully paid-up share capital | 103710000000000000000000000000000000000 |   |
| 6,30,43,588 Equity Shares of INR 10 each           | 63,04,35,880                            |   |
| 6,21,82,567 Equity Shares of INR 10 each           | Remote and the second                   | 62,18,25,670*   |

\*Out of the total 8,61,021 Equity Shares bought back, the Company is under the process of extinguishing 2,23,266 Equity Shares as on August 30, 2022.

3.2 The shareholding pattern of the Company as on June 24, 2022, as disclosed in the Public Announcement ("Pre-Buyback") and as on August 30, 2022 ("Post Buyback") is

| Shareholder  | Pre-Buyback             |                       | Post Buyback*  |                       |
|--|-------------------------|-----------------------|--|-----------------------|
|  | No. of<br>Equity Shares | % of<br>Equity Shares | No. of<br>Equity Shares  | % of<br>Equity Shares |
| Promoter and promoter group  | 3,77,14,286             | 59.82                 | 3,77,14,286  | 60.65                 |
| Public   | 2,53,29,302             | 40.18                 | 2,44,68,281"   | 39.35                 |
| Foreign Investors (including Non Resident Indians FIIs and Foreign Mutual Funds) | 1,30,10,085             | 20.64                 | and the contract of the contra |                       |
| Financial Institutions / Banks & Mutual Funds promoted by Banks / Institutions   | 44,94,537               | 7.13                  |  |                       |
| Others (Public, Public Bodies Corporate etc.)                                    | 78,24,680               | 12.41                 |  |                       |
| Total  | 6,30,43,588             | 100.00%               | 6,21,82,567  | 100.00                |

"Out of the total 8,61,021 Equity Shares bought back, the Company is under the process of extinguishing 2,23,266 Equity Shares as on August 30, 2022. MANAGER TO THE BUYBACK

\* Edelweiss

Edelweiss Financial Services Limited CIN: L99999MH1995PLC094641

Tel. no.: +91 22 4009 4400 Contact person: Dhruv Bhavsar

Email: routemobile.buyback@edelweissfin.com

Website: www.edelweissfin.com

SEBI registration no.: INM0000010650 Validity period: Permanent

For further details, please refer to the Company's website (www.routemobile.com) and the websites of the Stock Exchanges (i.e. www.bseindia.com and www.nseindia.com)

Address: 6th floor, Edelweiss House, Off C.S.T. Road, Kalina, Mumbai 400 098, Maharashtra, India

CONCEPT

CHENNAI/KOCHI

# DIRECTORS' RESPONSIBILITY

As per Regulation 24(i)(a) of the Buyback Regulations, the Board of Directors of the Company, in their capacity as directors, accepts full and final responsibility for the information contained in this Post Buyback Public Announcement and confirms that the information included herein contains true, factual and material information and does not contain any misleading information.

For and on behalf of the board of directors of Route Mobile Limited

Sd/-Sd/-Sd/-Chandrakant Gupta Rajdipkumar Gupta Rathindra Das Group Head Legal, Company Secretary and Compliance Officer Managing Director & Group CEO Non-executive Director DIN: 01272947 DIN: 01636981 Membership no.: A24421 Place: Mumbai

financialexp.ep. . in

requesting for updation/ registration of Bank Mandate with a copy of PAN card, cancelled cheque with name printed on cheque, copy of share certificate or any letter received from company or dividend warrant where folio number is mentioned to the Company's email id at skcdilip@gmail.com.

Pursuant to the Finance Act 2020, dividend income will be taxable in the hands of

website of the Company at www.himadri.com Pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and Share Transfer Books of the Company will remain close from Thursday, the 22 September 2022 to Wednesday, the 28 September 2022 (both days inclusive) for the purpose of AGM

Company Secretary & Compliance Officer Date: August 31, 2022

**Company Secretary** 

**Date:** August 30, 2022



# 38 மாவட்டங்களில் நாளை வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி

சென்னை, ஆக.31 தமிழகத்தில் 38 **மாவட்டங்களிலு**ம் வெள்ள அபாயம் ஒத்திகை குறித்த பயிற்சி நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

சென்னை, எழிலகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பேரிடர் மற்றும் தமி<u>ழ்</u>நாடு மேலாண்மை ஆணையம் மூலமாக தமிழக மாவட்டங்களில் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி குறித்து நட**த்**துவது அனைத்து அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் ஆணையர் மேலாண்மை கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் முதன்மைச் மேலாண்மைத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர்

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இயக்குநர் சி.அ.ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு வெள்ள குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி தமிழகத்தின் மாவட்டங்களிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

போது, ஒத்திகையின் தேவையான வெள்ள அபாயம் குறித்த தகவல், தொலைபேசி, மின்னஞ்சல், அபாய ஒளி, குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கொடுக்கப்பட்டவுடன் பாதிக்கப்பட்ட வெள்ளத்தால் இடங்களில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டதோ, அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ? அந்த நடவடிக்கைகளை மாவட்ட பேரிடர் ஆணையமும், மற்ற பேரிடர் பணியில் தொடர்புள்ள அனைத்து அலுவலகங்களும், நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செய்வது, பகுதிகளில்

பாதிக்கப்பட்ட மக்கள் சேதம், பொருள், கட்டிட, கால் நடைகள், பயிர் சேதங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து பாதிப்புக்கு ஏற்றார் போல் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரையும் பாதுகாப்பது, பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து கொண்டு இடங்களுக்கு செல்வது, அனைத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு

# நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத்தொகை: நாளை முதல் வழங்க தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஆக.31– காரீப் பருவத்துக்கான நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகை நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறித்து தமிழக அரசு இது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டின் காரீப் 2022-2023ib கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் மத்திய நிலையங்களை திறந்து அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு எடுத்து உள்ளது.

ஆண்டு வழக்கத்திற்கு இந்த முன்பாகவே மேட்டூர் அணை

கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒலிம்பிக் கார்ட்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 195, என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்னை — 600 001. தொலைபேசி எண்.044—25390300

அறிவிப்பு

அறிவிப்பு
நிறுவனங்கள் சட்டம் 2013–ன் பொருந்தக்கூடிய விதிகள் அதன் கீழ் கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் செபி (படியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள் மற்றுக் செபி பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு கேவைகள் விதிகள் மற்றும் செபி (படியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்ட மே ந். 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை என். 20/2020 மற்றும் சபரல் 8 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை என். 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை என். 2020 கேதியிட்ட பொது சுற்றறிக்கை என். 2020 மற்றும் சபரல் 13, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை என். 21/2021 மற்றும் செல்றும் செயில் மற்றும் கை என். 21/2021 மற்றும் செல்யூரிட்டில் அன்ட் எக்கேஞ்ச் போர்டு ஆப் இந்தியா ("செயி சுற்றறிக்கை") வெளியிட்ட 12 மே, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை என். 2581/HO/CFD/CMD2/CIR/P/2021/11 மற்றும் பே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை என். 2581/HO/CFD/CMD2/CIR/P/2021/11 மற்றும் பே 13, 2022 தேதியிட்ட நடக்க . 5581/HO/CFD/CMD2/CIR/P/2021/11 மற்றும் பே 13, 2022 தேதியிட்ட நடக்க . 5581/HO/CFD/CMD2/CIR/P/2021/11 மற்றும் பே 13, 2022 தேதியிட்ட கண். 5581/HO/CFD/CMD2/CIR/P/2021/11 ஆற்றும் கட்ட அறிவிப்பில் விவிக்கப்படுக்காடிய விக்கும் மற்றுக்கை செய்ய ஒரு பொதுக்க கட்டம் அறிவியில் உற்ற கடக்களை செய்ய ஒரு பொதுக்கை உறுப்பின் கட்டம் படுக்கும் மற்றும் கட்டம் கடியில் கட்டம் படியில் கட்டம் மற்றும் கட்டம் கிற்றும் கடைப்பட்டுக்கும் இதியிய 2.00 மணிக்கு (இந்திய தேரப்படி) நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.
MCA சுற்றிக்கைகள் மற்றும் 5581 சுற்றிக்கைவின்படி, 30 ஆகஸ்ட் 2022 அன்று அல்லது அதற்கு முன்பிக்கும் மற்றுக்கையில் மற்றுக்கை முல்றுக்கும் மற்றுக்கை மற்றுக்கையில் மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கை மற்றிக்கை மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கையில் மற்றுக்கை மற்றுக்கையில் மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கையில் மற்றுக்கை மற்றுக்கை மற்றுக்கையில் மற்றுக்கை மற்றுக்கையின் மற்றுக்கை கண்டுக்கும் மற்றுக்கையில் மற்றுக்குக்கம் மற்றுக்கை பேடியில் கடியில் மற்றுக்கிய மற்றுக்கையில் மற்றுக்கையின் மற்றுக்கும் கடியில் மற்றுக்கையின் படுக்கும் மற்றுக்கையின் மற்றுக்கியில் மற்றுக்கையின் மற்றுக்கையின் மற்றுக்கியில் மற்றுக்கையின் மற்றுக்கியின் மற்றுக்கியில் மற்றுக்கியில் மற்றுக்கையின

அனுப்பப்படும். இதுவரை தடிகள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்யாத பங்குதார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பறித் தக்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனித வடிகத்தில் பங்குகளை வைத்திறுக்கும் உறுப்பினர்களுக்கு, உங்கள் போலியோ என், முமு முகவரி, பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி ஆசியவற்றைக் குறிப்பிடும் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைகக் கடிதத்தின் ஸ்கேன் நக்கல், அத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட சுயசான்றளிக்கப்பட்ட பான் கார்டு நகலையும், நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி வரிக்கும் கடிகைக் கடிதத்தின் ஸ்கேன் நக்கல், அத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட சுயசான்றளிக்கப்பட்ட பான் கார்டு நகலையும், நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரின் investor@cameoindia.com—க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
மின்னணுல் முகவரினையும் அட்டுக்கும் உறுப்பினர்களுக்கு, உங்கள் மின்னண்ணு வடிகத்தில் பாக்குற்கான கைத்திருக்கும் உறுப்பினர்களுக்கும் மற்றும் பங்கேற்பது மற்றும் தொலைதூர் மின்னணு வாக்களில் முறை மூலம் வாக்களிக்கும் முறை ஆகியவை 30வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வறுங்கப்பட்டுள்ளன. VC/OAVM வசதி முறை மிகிக்கும் மறுப்பினர்கள், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் மிறும் மின்னணு வாக்களிப்பு முறை முலம் பங்க்களிக்கும் முறை நிறும் கொணையதளும் அதாவது www.colwed.com மற்றும் பிள்ஸ்டு விடிப்படுக்கும் உறுப்பினர்கள், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் மிறும் பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் கொண்டு விக்கை ஆயியவற்றிலும் கிடைக்கும் வருடாந்திர் பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் மின்னணு விகிடெட்டின் இணையதளத்தில் ஆகாவது www.colwed.com மற்றும் பிள்ஸ்டு விடும்படும் பாதுத் கூட்ட அறிவிப்பு மற்றும் நின்கை ஆயியவற்றிலும் கொண்டு நிற்கை ஆயியவற்றிலும் மின்னணு மற்றும் கிறையில் மற்றும் மிக்கை இரையதளத்தின் நோக்கத்திற்காக உறுப்பினர்களின் பதிவேடும் மற்றும் கிறையையத்தில் அதாவது மண்டிக்கு செட்டம்படும் படிக்கில் மற்றும் கிறையில் மற்றும் மிக்கையில் மற்றும் கிறையிட்டின் மற்றும் கிறையில் மற்றும் மற்றும் கிறையில் மற்றும் கிறையில் மற்றும் கிறையில் கடிக்கத்திற்காக கணக்கிக்குற்கள் கண்டித்தில் மற்றும் கிறையில் கடிக்கத்தில் மற்றுர்களும் கடிக்கத்தில் கிறையில் காக்கின் மற்றுர்கள் நடி

(b) செப்டம்பர் 21, 2022 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் மின்னனு வாக்களிப்பு அனுமதிக்கப்படமாட்டாது (c) வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு, நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று, நிறுவனத்தின் உறப்பினராகி, கட்ஆப் தேதியில் அதாவது செப்டம்பர் 15, 2022 அன்று பங்குகளை வைத்திருப்பவர் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி அல்லது helpodskevoling@cdslindla.com அல்லது office@octwed.com என்ற வின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உள்றுழைவு முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். எவ்வாறாயிலும், ஒரு நடர் ஏற்கனவே M/S. சென்டரல் டெபாகிட்டரி சர்வீசல் இந்தியா லிமிடெட்டில் (COS). பின்னனு வாக்களிப்புக்காக பதிவு சென்டரல் பெயனிட்டிக்காக மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உள்றுழை வடக்களிப்புக்காக பதிவு சென்டரல் பெயனிட்டரி சர்வீசல் இந்தியா லிமிடெட்டில் (COS). பின்னனு வாக்களிப்புக்காக பதிவு செய்திருந்தால், வாக்களிக்க ஏற்கனவே உள்ள பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுக்கலாம்.

செய்த்ருந்தால், வாக்களாகக் அற்றுகையை பயன்படுத்தலாம். பயன்படுத்தலாம். ஏ) நிறுவனம்/டெபாசிட்டரிகளில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாமக் காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினாகள் பின்வரும் தேவையாக விவரங்களை வழங்குவதன் மூலம் வருடாந்திர அறிக்கை மற்றும் மின்னணு வாக்கிற்கால கடவுச்சொல்லைப் பெறலாம்:

காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் பின்வரும் தேவையான விவரங்களை வழங்குவதன் மூலம் வருடாந்திர அறிக்கை மற்றும் மின்னனு வாக்கிற்கான கடவுச்செல்லைப் பெறலாம்:

(1) காகித வடிவில் உள்ள பங்குதார்கள் – போலியோ என், பங்குதார்களின் பெயர், பங்குச் சாக்ஸிற்திறின் ஸிகேன் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின்), பான் போக் காங்டின் கய சாக்ஸுளிக்கப்பட்ட விகேன் செய்யப்பட்ட நகல்), ஆதார் ஆட்டையின் சிவயர்களை மக்கையான விவரங்களை மின்னஞ்சல் மூலம் நிறுவனத்திற்கு office@cotwed.com-ல் அல்லது பதிவாளர் மற்றும் பின்ற முகவருக்கு பால்கிற மட்டிய விவரங்களை மின்னஞ்சல் மூலம் நிறுவனத்திற்கு office@cotwed.com-ல் வழங்கவும்

பின்னனனு வடிவில் உள்ள பங்குதாரர்கள் – தயவு செய்து மின்னனு கணக்கு விவரங்களை (COSL-16 digit beneficiary ID or NSDL-16 digit DPIO + CUD), பிடியர், கிளையன்ட் மாஸ்டர் அல்லது ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையின் நகல், பான் போன், கணை கண்கு விவரங்களை மினாற்களை மின்னந்தை அறிக்கையின் நகல், பான் போன், கண்ணுக்கை குருவியர்களை மின்னந்தை மற்றுக்கு அறிக்கையின் நகல், பான் போன், கண்டு மான்றுக்கப்பட்ட நகல்) போன்ற தேவையான விவரங்களை மின்னந்தல் முக்கிறுவருக்கு மின்னன் வாக்களிப்பு மூலம் இருக்கு மருக்கு மின்றுக்கும் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு Investor@carreoinda.com-ல் அல்லது பதிவளளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு Investor@carreoinda.com-ல் அல்லது பதிவளளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு மின்னனு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பெற மாட்டத்தில் கலந்து கொண்டு, அறிகையத்தில் பாக்களிக்கும் உரிமையைப் பெற மாட்டக்கில் கலந்து கொண்டு, தொலைநூர் பின்னனு வாக்களிப்பு குறிக்கு வந்தில் அடிக்கடிக்கியர்களைப் பெற்பினர்கள் மாக்களிக்கத் தகுநியர்கள் கண்டும் அறிக்கியர்களும் பாக்களில் வாக்களிக்குத் தடையில் கையில் மாக்களிக்குத் தன்கையின் இருக்கும் வின்னணு வாக்களிப்பு குறைக்குற்கு தொலைத்தில் அருக்கையின் மாக்கவிக்கத் குறியியில் உள்ள மின்னணு வாக்களிப்பு குறைக்குற்கு மையற்கள் இதன் பெற்களையில் பாக்கவியர் முலையற்களையில் பாக்கவிக்கு தவரங்களையின் பாக்கவிக்கும் மாக்கவிக்கும் காண்டின் கண்டின் கண்டையின் மாக்கவிக்கு கடியிக்கவர்கள் பாக்கவியர்களையின் மாக்கவிக்கில் வாக்கவியர்களையின் மாக்கவிக்கில் வாக்களியர்களையின் மாக்கவிக்கும் மாக்கவிக்கில் வாக்கவிக்கும் மக்கவிக்க

cameoindia.com, தொலையேசி என்: 044–22460390 – 334–ல் தொடர்பு கொள்ளலாம்
(h) வாக்களிப்பு மற்றும் தொலைதூர வாக்களிப்பு செயல்முறையை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஆய்வு செய்ய, திரு. T. முருகன், பயிற்சி நிறுவன செயலாளரை அவர்களை நிறுவனம் நியமித்துள்ளது.
(i) ஒரு உறுப்பினர் இரண்டு முறைகளிலும் வாக்களித்தால், தொலைதூர மின்னனு வாக்களிப்பின் மூலம் செய்யப்படும் வாக்கு ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னனு வாக்களிப்பானது செல்லாததாகக் கருதப்படும்.
(j) மின்னனு வாக்களிப்பின் முடிவுகள் நிறுவனம் அதன் இணையதளமான www.oclwed.com மற்றும் பங்குச் சந்தையான www.bseindia.com—ல் அறிவிக்கப்படும். மலே உள்ள தகவல்கள் நிறுவனத்தின் அனைத்து உறுப்பினாகளின் தகவல் மற்றும் நலனுக்காக வெளியிடப்பட்டு, MCA சுற்றறிக்கைகள் மற்றும் SEBI சுற்றறிக்கைகளுக்கு இணங்க உள்ளது.

குழு உத்தரவுப்பட ஒலிம்பிக் கார்ட்ஸ் லிமிடெட்டிற்கா

திறக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி 2022-23ம் ஆண்டு காரீப் பருவத்திற்கான கொள்முதலை நாளை நெல் (வியாழக்கிழமை) முதல் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 40 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 60 என்றும் நிர்ண யித்துள்ளது.

உற்பத்தியை பெருக்கும் நெல் வகையிலும், விவசாயிகளை

நிலையிலும், ஊக்கப்படுத்தவும் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ரூ.75ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100ம் கூடுதல் ஊக்க தொகையாக வழங்க பிறப்பித்து அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115 என்றும்,

குவிண்டால் நெல் சன்னரக ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது.

இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையை நாளை முதல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

### சாவண்ட் இன்போகாம் லிமிடெட்

CIN: L72200TN1978PLCO58225

பதிவு அலுவலகம்: கார்ப்பரேஷன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ுவது அவென்யூ, இந்திரா நகர், அடையார், சென்னை– 600 020. I Tel: 022 - 40750100 I Fax: 022 - 22044801 Email: sil.compliance@gmail.com I Website: www.savant-infocomm.co

### 44–வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள சாவண்ட இன்போகாம் லிமிடெட்டின் ("பைல்பெல்") உறுப்பினர்களுக்காவ 44வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 23, 2022 அன்று மாலை 02.30 மணிக்கு காணொலி காட்சி/பிற ஆடியோ காட்சி முறையில் ("VC/OAVM" மட்டுமே நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. கார்ப்பரேட் விவகாரங்கு நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. கார்ப்பரேட் விவகாரங்கு நடைபெறும் கெய்யிடிட்ட இதர சுற்றறிக்கைகள் மற்றும் கெய்யூரிட்டில் அன்ப எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவின் ("செபி") மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கைக்கள் 55⊞/HO/CFD/CMD2/CRI/P/2022/62 ("சுற்றறிக்கைகள்") ஆகியவற்றுக்கு இனாங்க கைக்கு நடிக்கு கடிய விடியாக அனைத்த உறுப்பினர்களுக்கும் 2021–22–ம் நிதி ஆண்டுக்கான ஒருங்கிணைந்த வருடாந்திர அறிக்கையுடன் கூடிய வருடாந்திர் பொதுக் கூட்ட அறிவிப்பு ஆக்ஸ்ட் 30, 2022 அன்று மின்னணு முறையில் மட்டுமே கம்பெனி மின்னஞ்சல் முலம் அணைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பினர்களுக்கும் அனுப்பிக்கைக்கும் அன்பட்டில் கைக்கப்பாக்கு காகிக்க படிய வின்ன கைக்கப் கண்டுக்கான வகுப்புக்கு கைகிய பாட்டுக்கான முடைக்கப்பாக்கு கைகிய பாட்டின் கடியிடம் பாட்டுக்கும். அறிப்பிகள் கைக்கப்பாக்கு காகிக்கம் பாட்டின் கடியாக்கு கைக்கப்பிக்கு கைகிய பாட்டின் கடிக்கையை அனப்புக்கையிட்டிய மக்கியிட்பாட்டுக்குய கூடிய பாட்டின் கணிக்கும். அன்பட்டிக்கு கைகிய பாட்டிய கடியாக்கு கைகிய பாட்டிய கடியிக்கு கடியிட்டிய மகியாக்கு கடியிட்டிய கடியிக்கு கைகிய பாட்டிய கடியிட்டிய கடியிட்டிய கடியிக்கு கடியிட்டிய கடியிக்கும். அன்பட்டிய கடியிக்கியிட்டிய கடியிக்கியிக்கும் அன்பட்டிய கடியிக்கும் அன்பட்டியிக்கியிக்கியில் கடியிக்கியிக்கும். அன்படுக்கும் அன்பட்டியிக்கியிக்கியிக்கியிக்கியிக்கியிக்கியிக்கைக்கியிக்கி முறைப்பு பெறும் கடிப்பின் கடியில் வருடாந்திர அறிக்கையை அனுப்புதல் கைவிடப்பட்டுள்ளது. வைத்துள்ளது. காகித வடிவில் வருடாந்திர அறிக்கையை அனுப்புதல் கைவிடப்பட்டுள்ளது. 2021—22ம் நிதி ஆண்டுக்கான ஒருங்கிணைந்த வருடாந்திர அறிக்கை, இதர அலுவல்களை உள்ளடக்கிய அறிவிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்ட விளக்க அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளமான www.savant—infocomm.co.in—ல் பதிவேற்றம் ஆன்பணை கங்கப்பணியன் இணையதாயன் www.aarai-inicooninicoonine பத்தவேறு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது இதனுடன் தொடர்புடைய ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதல பிஎஸ்இ லிமிடெட் ("BSE") அதாவது www.bseintla.comல் உள்ளது. வருடாந்தீர பொதுக் கூட அறிவிப்பு நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் ("NSDL") இணையதல் www.evoting.nsdl.com-லும் உள்ளது.

மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யும் ∕ புதுப்பிக்கும் முறை: மின்னஞ்சல் முகவர்களை பதிவு செய்யும*்* புதுபப்பக்கும் முறை: 1. காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் கம்பெனியிடப் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்காதவர்கள், படிவம் 19R-1ஐ (கம்பெனியிக் தங்கள் மண்ண்டுகள் முன்றவர்கள் இருக்கும் கொடிய விறுவர்கள் இருக்கும் கிடைக்கும் அல்ல அவர்கள் இருக்கும் கிடைக்கும் அல்ல அவர்கள்கள் இருக்கும் கிடியது கைபொப்பகிட்டு தேவையான துணை ஆவணங்களுடன் லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிங்கேட்ச் –101, 247 பார்க், முதல் தளம், எல்லி, எஸ். மார்க், விக்ரோலி (W), மும்பை 400083க்கு சமர்ப்பித்து தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

டிமெட்டீரியலைஸ்டு முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங் மின்னஞ்சல் முகவரியை சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் பத் செய்யுமாறு/புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு முறை ("மின்னணு வாக்குப்பதிவு") மூலம் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்கள் மீது உறுப்பினர்கள் தங்கள் வாக்கை(களை அளிக்கலாம். டிமெட்டீரியலைஸ்டு முறையில், காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ("தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு") உட்பட வாக்களிக்கும் முறை வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. தொணை வின்னனு வாக்குப்திவு மூலம் வாக்களிக்காமல் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னனு முறையில் வாக்களிக்க

VC/OAVM மூலம் வருடாந்கிர பொதுக்கூட்டத்கில் சேருதல்

மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்கும் முறை

உறுப்பினர்கள் VC/OAVM மூலமாகவும், NSDL மூலமாகவும் பிற்பகல் 2.30 மணிக்கு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டிய உள்நுழைவுச் சான்றுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றிய தகவல்கள் வருடாந்திரபொதுக்கூட்ட அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளன.

கட் ஆப பதது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மாளங்களுக்குட வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களைத் தீர்மானிப்பதற்கான கட்ஆப் தேதியாச தகுதியான உறுப்பினர்களைத் தீர்மானிப்பதற்கான நம, செப்டம்பர் 16, 2022ஐ கம்பெனி நிர்ணயித்துள்ளது.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பையும், குறிப்பாக, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேர்வதற்கான வழிமுறைகளையும், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்கும் முறையையும் உறுப்பினர்கள் கவனமாகப் படிக்குமாறு

இயக்குனர்கள் குழு உத்தரவுப்படி சாவண்ட் இன்போகாம் லிமிடெட்டுக்காச ஒப்பம்/– ஹர்ஷ் பரீச் இயக்குனர் (DIN: 00107236)

#### தேதி: ஆகஸ்ட் 30, 2022 பொது அறிவிப்பு இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், எனது

கட்சிக்காரர் திரு.V.கதிரவன், த/பெ. திரு.S.வில்லவன், கத சீத்தம்மாள் தெரு, தேனாம்பேட்டை–60001 என்ற விலாசத்தில் வசித்து வருகிறார். எனது கட்சிக்காரருடைய பாட்டி திருமதி.\$.பட்டம்மாள், க/பெ. காலஞ்சென்ற அவர்களுக்கு பி.சுப்பாரயப்பிள்ளை சொந்கமாக சொக்கிற்கான அசல் விற்பனை பத்திரம் எண்.639/1957 நாள்: 20.05.1957, விஸ்தீரணம் ஒரு கிராவுண்ட் மற்றும் . 2166 சதுரடி காலிமனையும், அதற்கான சர்வே எண்.3775/6 74, மைலாப்பூர் சார்பதிவாளர் அலுவலத்தில் பதிவுசெய்யப்பட்டது. மேற்படி பத்திரம் எனது கட்சிக்காரர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காணாமல் போய்விட்டது எங்கு தேடியும் கிடைக்கப்பெறவில்லை. யாரேனும் மேற்பட பத்திரத்தை கிடைக்கப்பெற்றலோ அல்லது யாருக்கேனும் மேற்படி சொத்தில் உரிமையோ, வில்லங்கமோ அல்லது ஏதேனும் உரிமைகோரலோ இருந்தால், இந்த பொது அறிவிப்ட வெளியிட்ட 5 தினங்களுக்குள் எழுத்து மூலமாக தங்களுடை ஆட்சபேனையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மேற்படி சொத்திற்கு எந்தவித வில்லங்கம் இல்லை எனவும், மேற்படி

பத்திரம் காணமால் போய்விட்டது என கருதப்படும். மேலும் யாரேனும் மேற்படி பத்திரத்தை கிடைக்கபெற்றாக கீழ்கண்ட எனது அலுவலக முகவரிக்கோ அல்லது மேலே குறிப்பிட்டுள்ள எனது கட்சிக்காரர் விலாசத்திற்கோ ககவல்

தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். M.G.MATHIVANAN, B.A., B.L., Advocate &

# இந்தியாவில் புதிதாக 7,231 பேருக்கு கொரோனா

இந்தியாவில் இன்று 7 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று 5 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்து 7 ஆயிரத்து 231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கோடியே 44 லட்சத்து 28 ஆயிரத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்

CP /65/CAA/2022

விஷயத்தில்

மற்றும்

நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவுகள் 230 முதல் 232 வரை

மற்றும் பிற பொருந்தக்கூடிய பிரிவுகள் விஷயத்தில்

ம்றுற்

கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்டை

3எம் இந்தியா லிமிடெட் மற்றும்

ஒருங்கிணைப்பு திட்டம் குறித்த

**3எம் எலக்ட்ரோ அண்ட் கம்யூனி** 

கேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்

சன்னியாசிக்குப்பம், **உ**தயா–நகர்

அறிவிப்பு

பிரிவுகள் 230 முதல் 232ன் கீழ் 3எம் எலக்ட்ரோ அண்ட் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்டை

3எம் இந்தியா லிமிடெட் மற்றும்

அந்தந்த பங்குதாராகள் இடையே ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு

ஒருங்கிணைப்பு) அனுமதி கோரி

மனுதாரர் நிறுவனம் தாக்கல் செய்த நிறுவன மனுவின் மீத 20 ஜூலை, 2022 தேதியிட்ட

ட்ட தீர்ப்பாயத்தின்

மற்றும் முகவரியை கையொப்பமிட்டு

வழங்கப்படும்.

விசாரணை

செப்டம்பர்

நிர்ணயித்துள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது

மூலம் அறுவககப்பட்ட அதித்தே மேற்சொன்ன மனுவை ஆதரித்தே அல்லது எதிர்த்தோ கருத்த

இருப்பின் அதனை அவரோ அல்லத

மது ஊசாரல் இரண்டு நாட்களுக்கு முன்பா மனுதாரரின் வழக்கறிஞருக்கு

எதிர்ப்பதாக இருப்பின் அதற்கா

அறிவிப்புடன் இணைத்து அனுப்ப வேண்டும். மனுவின் நகல், கீழே கையொப்பமிடப்பட்டவரால்

அதற்கான பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தும்போது

25 ஆகஸ்ட் 2022 தேதியிடப்பட்டது ஏ. முரளி பவன் ஜபக்

மனுதாரர் வழக்கறிஞர்

லஸ் சர்ச் சாலை,

அல்லது

வழக்கறிஞரோ

குறிப்பிட்டு

மனுவி

மனுன

ரவின் மூலம், தேசிய நிறுவல

.... மனுதாரா்/டிரான்ஸ்பரா்

நிறுவன

பதிவு அலுவலகம், எண். 95

(மனை எண்கள் 95-97),

பாண்டிச்சேரி 605 107

நிறுவனங்கள் சட்டம்,

திருபுவனை மெயின் ரோடு

அந்தந்த பங்குதாரர்கள் இண

கொரோனாவால்

புதுடெல்லி,ஆக. 31 எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 64 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.

> நாடு முழுவதும் இதுவரை 212 கோடியே 39 லட்சத்து 92 ஆயிரத்து 816 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

தெரிவித்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியே 69 லட்சத்து 97 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 58 கோடியே லட்சத்து 58 ஆயிரத்து 651 பேர் கொரோனா குணமடைந்துள்ளனர். வைரசால் உலகம் முமுவதும் இதுவரை 64 லட்சத்து 91 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர்.

### தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் நிதிநிறுவனம் லிமிடெட்

CIN: U65191TN1994PLC28196 பு.எண்.6,ப.எண்.19, பிஷ்ப் வாலர்ஸ் அவின்யூ (கிழக்கு), மயிலாப்பூர், சென்னை 600 004.

தொ.எண். 044-24992789/24992519

#### 28வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பற்றி பங்குதார்களுக்கு அறிவிப்பு

கம்பெனி உறுப்பினர்களின் 28வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் புதன் கிழமை, செப்டம்பர் 28, 2022 அன்று காலை 10.00 மணியளவில் பு.எண்.6, பழைய எண்.19, பிஷப் வாலா்ஸ் அவின்யூ (கிழக்கு), மைலாப்பூா், சென்னை 600 004 ல் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக்குழு கூட்ட அறிவுப்பு , 2021-22ம் ஆண்டிற்கான அறிக்கை, தொலைதூர மின்னனு வாக்குப்படிவம் ஆகியன மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் பிறாக்கு அவாகளின் பதிவு பெற்ற முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட கீழ்கண்ட முறையில் ஆகஸ்ட 30, 2022 அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பை வெப்சைட்டிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 108ன் விதி 20ன் படி இருபத்தி எட்டாவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மின்னனு முறையில் செயல்படுத்தப்பட உள்ள அலுவல்கள் மீது வாக்களிக்க சென்டரல் டெபாசிட்டரி சர்வீசஸ் இந்தியா லிமிடெட்டின் (CDSL) மூலமாக வாக்களிக்கும் வசதியை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட் ஆப் தேதியான 21.09.2022 அன்று கம்பெனியில் பங்குகள் வைத்திருப்பவர் மட்டுமே தொலைதுார மின்னனு வாக்குப்பதிவு அல்லது வாக்குச்சீட்டு மூலம் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் வாக்களிக்கலாம்.

தொலைதுார வாக்குப்பதிவு செப்டம்பா் 25, 2022 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 27, 2022 அன்று மாலை 5.00 மணியுடன் முடிவடையும். இத்தொலைதுார வாக்குப்பதிவு மேற் குறிப்பிட்ட கால நேரத்திற்கு மேல் வாக்களிக்க அனுமதி அளிக்காது.

பங்குதாராகள் மற்றும் நன்மையடைந்த உாிமையாளாகள் மேலும் யாரேனும் ஒருவா வருடாந்திர அறிக்கை அனுப்பிய பின் ஆனால் கட ஆப் தேதிக்கு முன் பங்குதாராகளாயிருந்தால் மின்னனு தொடா்பாக ஏதேனும் சந்தேகம் குறைகள் இருந்தால் அது குறித்து திரு.ஏ.செந்தில் ஆறுமுகம், பைனானஸ் டிபார்ட்மென்ட் தொ.பெ.எண் 044-24992789 அல்லது மின்னஞ்சல் tanbof@gmail.com தொலைதுார வாக்கு சான்றிதழ்களை பெறுவதற்கு தொடர்பு

தொலைதுார மின்னனு வாக்கு முறையில் வாக்களிக்காமல் கூட்டத்தில் ஆஜராகும் உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் வாக்களிக்கவும் நிதிநிறுவனத்தால் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தொலைதுார மின்னனு வாக்குப்பதிவின் மூலம் வாக்குகளை பதிவு செய்த உறுப்பினாகள் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை கிடையாது,

தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் நிதிநிறுவனம் லிமிடெடக்காக,

இடம்: சென்னை நாள் : 30.08.2022

டி. ராஜா நிர்வாக இயக்குனர்

### அருணா ஹோட்டல்ஸ் லிமிடெட்

நிறுவன அடையாள எண் (CIN): L15421TN1960PLC004255

பலகம்: ''அருணா மையம்'', 145, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை 600 034. தொலைபேசி எண். 044 - 2530 3404 மின்னஞ்சல்: directorsaruna@gmail.com, இணையதளம்: www.arunahotels.com

அருணா ஹோட்டல்ஸ் லிமிடெட்டின் 6௦வது வருடாந்திர பொதுக் கூட்டம், மின்னணு வாக்குப்பதிவு தகவல் மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

அருணா ஹோட்டல்ஸ் லிமிடெட்டின் உறுப்பினர்களுக்கான eoவது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM/Meeting") காணொலி காட்சி/இதர ஆடியோ காட்சி ("VC/ OAVM") மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர், 2022 குறித்து பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பா, 2022 அன்று காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் சுர்ரல், 8 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 17/2020, மே 05, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 20/2020 மற்றும் ஜனவரி 13, 2021 தேதியிட்ட போது சுற்றறிக்கை எண். 02/2021, டிசம்பர் 08, 2021 தேதியிட்ட தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 02/2021, டிசம்பர் 08, 2021 தேதியிட்ட 19/2021 மற்றும் டிசம்பர் 14, 2021 தேதியிட்ட 21/2021 மற்றும் மே 05, 2022 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.02/2022 மற்றும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் வெளியிடப்பட்ட மே 12, 2020 தேதியிட்ட கற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 மற்றும் ஜனவரி 15, 2021 தேதிமிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 மற்றும் மே 13, 2022 GARINI I AMMINIAMA SIGNI SERI/HO/CED/CMD2/CIR/P/2022/82 (Anti-IIIA 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEB/HO/DPU/MU2/UH/P/2022/62 (கூட்டாக இனி சுற்றநிக்கைகள் எனக் குறிப்பிடப்படும்) ஆகியவற்றுக்கு இணக்க, வருடாந்திர பொதுக்கூட்டத்தை உறுப்பினர்கள் பொதுவாக ஒரு இடத்தில் கூடி நடத்தாமல் VC/OAVM மூலம் நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளது. கம்பெனி/ வைப்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவியை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2021—22ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை ஆகஸ்ட் 30, 2022 அன்று மின்னணு முறையில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் கம்பெனியின் இணையதளம் அறிக்கை ஆகியவை ஆகஸ்ட் 30, 2022 அன்று மின்னனு முறையில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் கம்பெனியின் இணையதளம் www.arunahotels.com மற்றும் VC/OAVM மூலம் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு வசதியை வழங்கும் சேவை வழங்குனரான சென்ட்ரல் டெபாசிட்டரி எள்சேஸ் (இந்தியா) லிமிடெட்டின் ('CDSL') இணையதளம் www.evotingindia.comலும் கிடைக்கும். மேலும், வகுடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2021—22ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் பத்திரங்கள் பட்டியலிடப்பட்டுள்ள பங்கு சந்தை

ரணை ஆண்டணை கூடியின் கூறியின் பிற்கு முற்கு இருக்கு முற்கு இருக்கு இருக்கு அருக்கும். நான் முறியின் பிள்லது விமிடெட்டின் www.bseindla.comலும் கிடைக்கும். நுப்பினர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் VC/OAVM மூலம் மட்டுமே பங்கேற்க முடியும். மின்னணு வடிவில், காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதாராகள் முடியும். மண்ணனு வடியம், காணத் வாடியல் பிக்குலைன் கைற்றுவாள் பிகாணும் ரமற்றும் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத பங்குதாரர்கள் ஆகியோர் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் தொலைதூர எணு வாக்குப்பதினில் பங்கேற்கும் முறை அல்லது வருடாந்திர பொதுக் கூட்டம் பெறும்போது மின்னணு வாக்குப் பதிவு முறை ஆகியவை வருடாந்திர பொதுக் நடைபெறும்போது மின்னணு வாக்குப் பதிவு முறை ஆகியவை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 103ன் கீழ் VC/OAVM மூலம் பங்கேற்கும் உறுப்பினாகள்

ஞாலைதூர மின் வாக்களிப்பு : தொலைதூர மின் வாக்களிப்பு : கம்பெனிகள் சட்டம், 2013 (சட்டம்)இன் பிரிவு 108க்கு இணங்க, கம்பெனிகள் (நிர்வாகம் கம்பெனிகள் சட்டம், 2013 (சட்டம்)இன் பிரிவு 108க்கு இணங்க, கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலான்மை) விதிகள், 2014-இன் விதி 20 உடன் அல்வப்போது திருத்தப்பட்டபடி, பொதுக் கூட்டங்கள் குறித்த செயலக தரநிலைகள் 2, இந்திய கம்பெனிகள் செயலாளகள் நிறுவனம் ("ஐசிஎஸ்ஜ்") மற்றும் செபியின் ஒழுங்குமுறை 44 (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015 ('செபி பட்டியல் ஒழுங்குமுறைகள்') ஆகியவற்றின் கீழ், வருடாந்திர் பொதுக் கூட்ட அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி கூட்டத்தில் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிய அலுவல் தொடர்பாக தொலைதூர கூடடத்துல பாவாத்தனை மேற்கொள்ள வேண்டிய அலுவல் தொடர்பாக தொலைதூர யின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் வசதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, மின்னணு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்குவதற்காக கம்பெனி CDSLஐ நியமித்துள்ளது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான வழிகாட்டுதல்கள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கொடர்பாக உருப்பினர்கள் பின்றுவருக்கு காண்க்கில் சென்றுக்கப்பட்டுள்ளது.

| தொலைதூர மின்னணு        | செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 20, 2022                |
|------------------------|---|
| வாக்குப்பதிவு துவக்கம் | காலை 9.00 மணி முதல் (இந்திய நேரப்படி)               |
| தொலைதூர மின்னணு        | வியாழக்கிழமை, செப்டம்பர் 22, 2022 மாலை 5.00 மணி வகை |
| வாக்குப்பதிவு நிறைவு   | (இந்திய நேரப்படி)                                   |

\* அதனைத் தொடர்ந்து தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறை CDSLஆல் நிறுத்தப்படும். மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் உறுப்பினர்கள் மின்னணு முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தீர்மானங்கள் மீது ஒரு முறை வாக்களித்த உறுப்பினர், அதனைத் தொடர்ந்து திரும்பவும் மாற்றி வாக்களிக்க <sub>அம்ற</sub>ுண்டை————— வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது நடைபெறும் வாக்குப்பதிவு மற்றும்

ந்தார் எபாலுக் கூட்டத்துண்கபிலு நடைசொயூய் வாக்குப்பதுவு மற்றும் ஏ மின்னணு வாக்குப்பதிவு நடைமுறைகளை நியாயமான மற்றும் டயான முறையில் நடத்தி பரிசோதிப்பதற்காக மெசர்ஸ் எம். தாமோதரன் அன்ட் அசோசியேட்ஸ் எல்எல்பின் திரு. எம். தாமோதரன், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர்கள், சென்னை அவர்கள் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். 🛨 வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18, 2022 ('கட் ஆப் தேதி') அன்று கம்பெனியின்

செலுத்தப்பட்ட சம பங்கு மூலதனத்தில் சம பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பங்குகளின் விகிதத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும். அவர்கள் வைத்துள்ள பங்குகளின் விகிதத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும். கூட்டம் நடைபெறும்போது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதி வழங்கப்படும். கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், ஏற்கனவே தொலைதூர மின்னணு

எம்சிஏ சுற்றறிக்கைகள்/செபி சுற்றறிக்கையின்படி, கம்பெனியின் eoவது வருடாந்திர பொதுக் கூட்டம் VC/OAVM மூலம் மட்டுமே நடைபெறும். உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்கும் முறை கைவிடப்பட்டுள்ளது. ஆகவே, வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பதிலிகளை நியமிக்கும் வசதி உறுப்பினர்களுக்கு கிடையாக

தை உறுப்பினர்கள் கவனக்கில் கொள்ள ஏற்கனவே பதிவு செய்யாத உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகளைப் புதுப்பிப்பதற்கு வசதியாக கம்பெனி 27.08.2022 அன்று தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சரியான நேரத்தில் தகவல் தொடர்புகளைப் பெற, உங்கள் மின்னஞ்சல் முகவரியை கம்பெனி/ உங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் பதிவு

இடம்: சென்னை தேதி: 30.08.2022

ஒப்பம் /– எஸ். குப்ப உறுப்பினர் எண். A31575 மொபைல் எண். 94426949495 Notary Public, No.2/4, First Line, Hospital Road, Saidapet, Chennai-600015. Mobile No.72993 93199 / 94441 18666. நிறுவன செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகா

வாக்குப் பதிவு மூலம் தங்கள் வாக்கை செலுக்காமல் இருந்கால், கூட்டம் வாக்குப் பதுவே மூலம் தங்கள் வாக்கை செலுத்தாமல் இருந்தால், கூட்டம் நடைபெறும்போது வாக்களிக்கும் உரிமை உள்ளது. ★ கட் ஆப் தேதியன்று உறுப்பினர்கள் பதிவேடு/பலன்பெறும் உரிமையாளர்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபர்கள் மட்டுமே வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும்போதும் அல்லது அதற்கு முன்னரும் தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு வசதி மூலம் வாக்களிக்க முடியும்.

பதிவு வசதி மூலம் வாக்களிக்க முடியும். பதிவு வசதி மூலம் வாக்களிக்க முடியும். \* வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் வாக்களிக்க

அனுவறைகைப்படமாட்டார்கள்.

\* eo வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பை மின்னனு முறையில் அனுப்பிய தேதிக்கு பிறகு கம்பெனியின் பங்குகளை பெற்று கம்பெனியின் உறுப்பினராகும் எந்தவொரு நபரும், கட் ஆப் தேதியான செப்டம்பர் 16, 2022 அன்று பங்குகளை வைத்திருப்பவர்களும் helpdesk.evoting@cdslindia.comக்கு கோரிக்கை அனுப்பி உள்நுழைவு முகவரி (Login ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை

ு பறுலாம்.

★ வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் சிடிஎஸ்எல் மின்னனு வாக்களிப்பு முறை மூலம் மின்னனு வாக்களிப்பு தொடர்பாக ஏதேனும் குறைகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், அது குறித்து helpdesk.evoting@cdslindia.com மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 22 55 33–ல் தொடர்பு கொள்ளலாம்.

33--ல் தொடர்பு கொள்ளலாம்.

\* மின்னனு முறையிலான வாக்குப் பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் அது தொடர்பாக () திரு. ராகேஷ் தால்கி, மூத்த மேலாளர், சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL), ஏ விங், 25வது தளம், மாரத்தான் பியூச்சரெக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என்.எம். ஜோஷி மார்க், லோய் பகுல் (கிழக்கு), மும்பை – 400 013--ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது அது குறித்து helpdesk.evoting@cdslindla.com மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது அது குறித்து helpdesk.evoting@cdslindla.com மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி என்.1800 22 55 33--ல் தொடர்பு கொள்ளலாம் (ii) எம்பசிஎஸ் கேர் டிராக்ஸ்பர் ஏஜென்ட் லிமிடெட் (பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் RTA) தொலைபேசி என்காள் 022–28478021/6022 மற்றும் நியமிக்கப்பட்ட மின்னஞ்சல் மகவரி beloseியின் மின்கள் சல் மகையி முகவரி helpdeskmum@mcsregistrars.com அல்லது (iii) கம்பெனியின் மின்னஞ்சல் மு

ு அப்பாபாபாககு அதாடாபு ங்காளாலாம். ★ தொலைதூர் மின்னனு மூலம் வாக்களிப்பதற்கு ஒரு நபர் ஏற்கனவே CDSL உடன் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த நபர் வாக்களிப்பதற்கு ஏற்கனவே உள்ள பயனர் முகவரி (User ID) மற்றும் கடவுச்சொல்லை (password) பயன்படுத்தி வாக்களிக்கலாம். மின்னஞ்சல் முகவரிகள் பதிவு

மன்னஞ்சல முகவர்கள் பதுவு வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை மற்றும் உள்துழைவு முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை மின்னணு முறையில் பெறுவதற்கு, தற்போது வரை மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றி பதிவு செய்து கொள்ளுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவர்களின் பெயர், போலியோ எண் (Folio No.), ஸ்கேன் செய்யப்பட்ட பங்கு சான்றிதழ் நகல் (முன் மற்றும் பின்புறம்), சுய கையொப்பமிடப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்ட பான் கார்டு மற்றும் சுய கையொப்பமிடப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார் கார்டு ஆகிய ஆதார ஆவணங்களுடன் மின்னஞ்சல் முகவரிகளை பதிவாளரும் மற்றும் பங்கு மாற்று முகவருமான (RTA) எம்சிஎஸ் கேஷர் டிரான்ஸ்பர் எஜெண்ட் விடுபட் (MCS)ன் helpdeskmun@mcsregistrars.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவர்களின் வைப்பு பங்கேற்பாளர்கள் அறிவுறுத்திய செயல்முறைகளின்படி, டீமேட் கணக்கு விவரங்கள் (CDSL 1s digit beneficiary ID or NSDL 1s digit DPID-CLID) பெயர், கிணைண்ட் மாஸ்டர் அல்லது ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையின் நகல், பான் (சுய கையொப்பபிடப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்ட பான் கார்டு), ஆதூர் (சுய கையோப்பபிடப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்ட ஆதூர் கார்டு) ஆகியவற்றை அவர்களின் வைப்பு பங்தேற்பளர்களிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்யப்பட்ட யின்னஞ்சல் முகவரி எதிர்கால தகவல் தொடர்புகளை அனுப்பவும் பயன்படுத்தப்படும்.

புத்தகம் மூடல் : கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91 மற்றும் அதன் கீழ் கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் செபி பட்டியல் விதிகள், விதி 42 ஆகியவற்றின் கீழ் eoவது வருடாந்திர பொதுக் கூட்டத்தையொட்டி உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் சனிக்கிழமை, செப்டம்பர் 17, 2022 முதல் வெள்ளிக்கிழமை, 23, 2022 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து) மூட

ஒப்பம்/– K. லட்சுமி கம்பெனி செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி

இடம் : சென்னை – 600 004 தேதி : ஆகஸ்ட் 30, 2022